ஏற்போர் "ஆம்" என்க. (ஆம்)

மறுப்போர் "இல்லை" என்க. (இல்லை)

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம். தீர்மானம் நிறைவேறியது.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்.

பிற்பகல் 2.10

மாண்புமிகு திரு. வெ. நடேசன் பால்ராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

" 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலைக் கட்டளைகள் (மூன்றாம் திருத்த) சட்ட முன்வடிவு. (சட்டமன்றப் பேரவை சட்ட முன் வடிவு எண் 50/1993) திருத்தப்பட்டபடி நிறைவேற்றப்பெற வேண்டும்." எனக் கோருகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் "ஆம்" என்க. (ஆம்)

மறுப்போர் "இல்லை" என்க. (இல்லை)

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம். தீர்மானம் நிறைவேறியது.

சட்டமுன்வடிவு, திருத்தப்பட்டபடி, ஏற்கப்பட்டது.

(ஔ) இந்து சமய அறநிலைக் கட்டளைகள் (நான்காம் திருத்த) சட்ட முன்வடிவு, 1993.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அற நிலைக்கட்டளைகள் (நான்காம் திருத்த) சட்டமுன் வடிவு (சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண். 51/1993) மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. வெ. நடேசன் பால்ராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

"1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலைக் கட்டளைகள் (நான்காம் திருத்த) சட்ட முன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண். 51/1993) @ ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பெற வேண்டும்" எனக் கோருகிறேன்.

@ 31-12-1993 ஆம் நாளிட்ட தமிழ்நாடு சிறப்பு அரசிதழில் வெளியிடப் பெற்றுள்ளது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. நா. சா. பழனிசாமி.

திரு. நா. சா. பழனிசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தச் சட்டத் திருத்தத்தை முழுமையாக வரவேற்கிறேன். இந்தச் சட்டத் திருத்தத்தினுடைய அடிப்படையிலே என்னுடைய கிணத்துக்கடவு தொகுதியில் நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் என்ற ஒரு ஆலயம் நல்லச்சிபாளையம் என்ற கிராமத்தில் இருக்கிறது. அதற்கு 250 ஏக்கர் நிலம் இருந்தும் அந்த ஆலயத்தையே தனிவகை சொந்தக் கோவில் என்ற முறையிலே அதைச் சரியான வகையிலே நிர்வகிக்காமல் அது இன்றைக்கு 145 சட்டப்பிரிவில் ரெவின்யூவிலே எடுத்து, அந்தக் கோவில் இரண்டாண்டு காலமாகப் பூஜை இன்றிப் பூட்டப்பட்டிருக்கிறது. எனவே, அடிப்படையிலேயே தவறுதலாக நிர்வகிக்கின்ற இந்தக் கோவிலை இந்து சமய அறநிலையத் துறை சார்பிலே எடுத்து அந்தக் கோவிலைச் சிறந்த முறையிலே வழிபாட்டுத் தலமாக மாற்றுவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சட்டமுன்வடிவை வரவேற்று அமர்கிறேன். நன்றி வணக்கம்.

மாண்புமிகு திரு. வெ. நடேசன் பால்ராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்ன கருத்தை ஏற்று அதிலே ஏதாவது குறைபாடுகள் இருக்குமேயானால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கூறி இதை நிறைவேற்றித் தரும்படியாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் "ஆம்" என்க. (ஆம்)
மறுப்போர் "இல்லை" என்க. (இல்லை)
ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.
ஏற்போரே அதிகம். தீர்மானம் நிறைவேறியது.

சட்டமுன்வடிவு பிரிவுவாரியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பிரிவுகள் 2 முதல் 4 முடிய திருத்தங்கள் இல்லை.

பிரிவுகள் 2 முதல் 4 முடிய சட்ட முன்வடிவின் பகுதியாக இருக்கவேண்டுமென்னும் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் "ஆம்" என்க. (ஆம்)
மறுப்போர் "இல்லை" என்க. (இல்லை)
ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.
ஏற்போரே அதிகம். தீர்மானம் நிறைவேறியது.

பிரிவு 1

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பிரிவு, மாண்புமிகு அமைச்சரவர்கள் தன் திருத்தத்தை மொழியலாம்.

மாண்புமிகு திரு. வெ. நடேசன் பால்ராஜ் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான்

"In Clause I, *for* 'Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Fourth Amendment) Act, 1993', *substitute* `Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Second Amendment) Act, 1994'."

என்ற திருத்தத்தை மொழிகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு அமைச்சர் அவர்களின் திருத்தம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் "ஆம்" என்க. (ஆம்)

மறுப்போர் "இல்லை" என்க. (இல்லை)

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம். திருத்தம் ஏற்கப்படுகிறது.

பிரிவு 1, திருத்தப்பட்டபடி, சட்ட முன்வடிவின் பகுதியாக இருக்கவேண்டுமென்னும் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் "ஆம்" என்க. (ஆம்)

மறுப்போர் "இல்லை" என்க. (இல்லை)

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம். தீர்மானம் நிறைவேறியது.

முகப்புரை, நெடுந்தலைப்பு ஆகியவை சட்ட முன்வடிவின் பகுதியாக இருக்க வேண்டுமென்னும் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது

ஏற்போர் "ஆம்" என்க. (ஆம்)

மறுப்போர் "இல்லை" என்க. (இல்லை)

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம். தீர்மானம் நிறைவேறியது.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. வெ. நடேசன் பால்ராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, "1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலைக் கட்டளைகள் (நான்காம் திருத்த) சட்ட முன்வடிவு சட்டமன்றப் பேரவை (சட்ட முன்வடிவு எண். 51/1993) @ திருத்தப்பட்டபடி நிறைவேற்றப் பெறவேண்டும்"

எனக் கோருகிறேன்..

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் "ஆம்" என்க. (ஆம்)

மறுப்போர் "இல்லை" என்க. (இல்லை)

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம். தீர்மானம் நிறைவேறியது

சட்டமுன்வடிவு, திருத்தப்பட்டபடி, ஏற்கப்பட்டது.

7. அறிவிப்பு

பனைப்பொருட்கள் வளர்ச்சி வாரியச் சட்ட முன்வடிவு, 1993. (ஆ. இ.)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவைக்கு ஓர் அறிவிப்பு. 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு பனைப் பொருட்கள் வளர்ச்சி வாரியச் சட்ட முன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண். 44/1993)-ஐ பேரவையில் ஆய்வு செய்ய மேதகு ஆளுநர் அவர்கள் தமது இசைவைத் தெரிவித்திருக்கிறார்கள்.

செல்லுமா செல்லாதா என்றெல்லாம் கேட்டார்களே, இதை ஆய்வு செய்து நிறைவேற்றுவதற்கு ஆளுநர் அவர்கள் இசைவைத் தெரிவித்துள்ளார்கள்.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS
வாய்மையே வெல்லும்

6. அரசினர் சட்ட முன்வடிவுகள் (ஆய்வு செய்தல்)—தொடர்ச்சி.

(அ) பனைப் பொருட்கள் வளர்ச்சி வாரியச் சட்ட முன்வடிவு, 1993.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு பனைப் பொருட்கள் வளர்ச்சி வாரியச் சட்ட முன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண். 44/1993). மாண்புமிகு கதர்த் துறை அமைச்சர்.

@ 30-12-1993-ஆம் நாளிட்ட தமிழ்நாடு சிறப்பு அரசிதழில் வெளியிடப்பெற்றுள்ளது.